17th February 1955]

SRI M. NARAYANA KURUP :—" The Hon. Minister just now referred to a recent conference. May I know whether the Government accept the recommendations of that conference? "

THE HON. SRI A. B. SHETTY :—" The Government will accept the recommendations."

*House-sites for Harijans in Attur*

* 791 *Q.*—SRI A. SAMBASIVAM : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state—

(*a*) the extent of lands acquired for the purpose of providing Harijans in Attur with house-sites;

(*b*) if the extent of lands acquired is small, the reasons therefor;

(*c*) how many years have elapsed since the lands were acquired; and

(*d*) why the lands have not been allotted to the Harijans till now?

THE HON. SRI B. PARAMESWARAN :—" (*a*) 5·47 acres.

" (*b*) The extent required for 68 families was acquired.

" (*c*) The lands were acquired on 24th June 1953.

" (*d*) The Attur Tahsildar has been instructed to lay out plots and assign them to all the 68 Harijan families."

SRI A. SAMBASIVAM :—" தலைவர் அவர்களே, வீடில்லாதவர்கள் 85 பேர்களை லிஸ்டிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற சட்டமிருந்தும்கூட அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காத காரணம் என்ன? வீடில்லாத ஹரிஜனங்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கு நிலம் வாங்கிக் கொடுக்க உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா ? "

THE HON. SRI B. PARAMESWARAN :—" There is no need for further acquisition. Lands have already been acquired and the only work that remains to be done is the laying-out of the plots. But nearly 44 family plots have already been laid out and only in respect of the remaining plots, the Tahsildar has been asked to expedite the work."

SRI A. RATNAM :—" ஆத்தூரில் கவர்ன்மெண்ட் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட நிலத்தை என் ஆர்ஜிதம் செய்யவில்லை ? காரணம் என்ன ? 1953-ம் வருஷத்திலிருந்து இதுவரையில் அப்படி ஆர்ஜிதம் செய்யப்படாததற்குக் காரணம் என்ன? அப்படி 'லே அவுட்' செய்வதற்கு எவ்வளவு பணத்தை சர்க்கார் ஒதுக்கியிருக்கிறார்கள் ? அதில் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது ? "

THE HON. SRI B. PARAMESWARAN :—" Some lands have been unauthorisedly occupied by Caste Hindus and they have been evicted quite recently. Now the Tahsildar has been asked to lay out plots and assign them to such of those to whom the lands have not yet been assigned."

**Sri A. RATNAM** :—" புறம்போக்கு நிலங்கள் ஆத்தூரில் அதிகமாக இருக்கிறது. அவைகளை என் ஆர்ஜிதம் செய்யவில்லை ? அவைகளை 'லே அவுட்' செய்வதற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் கேட்டேன். அதற்குப்பதில் சொல்வார்களா ? ''

The Hon. Sri B. PARAMESWARAN :—'' Sir, half the portion of the lands that have been assigned is poramboke land. A separate question may be put with regard to the amount involved.''

**Sri A. VELOO** :—" அநேக இடங்களில் மனைக்கட்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக மனைக்கட்டுகளை பிரித்துக்கொடுக்கப்படவில்லை . . ."

**Mr. SPEAKER** :—" நீங்கள் ஆத்தூரைப்பற்றிதான் கேட்கவேண்டும். பொதுவாக கேட்கக்கூடாது. Questions are over."

[*Note.*—**An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.**]

## II.—MOTION UNDER RULE 40 OF THE ASSEMBLY RULES *RE* POLICE INTERFERENCE WITH TRADE UNION ACTIVITIES.

12 noon. Mr. SPEAKER :—'' The hon. Member Sri K. P. Gopalan has given notice of a motion under Rule 40 of the Madras Assembly Rules.''

* The Hon. Sri C. SUBRAMANIAM :—'' Sir, before the hon. Member proceeds further, I would like to submit that I find that a case has been launched in this connexion and is pending before the Court. I do not think it will be advisable to discuss this matter here.''

Mr. SPEAKER :—'' A case is pending before the Court So, the matter is *sub judice*.''

* Sri K. P. GOPALAN :—'' Sir, I never wanted to discuss anything about the case. I only wanted to discuss the policy adopted by the Government and the policy adopted by the Police Department in not allowing normal trade union activities. This is the point which I wanted to bring before this House.''

* The Hon. Sri C. SUBRAMANIAM :—'' Sir, this is the very matter which is pending before the Court. The case has been charge-sheeted and it will have to be gone into.''

* Sri M. KALYANASUNDARAM :—'' Sir, when the Hon. the Leader of the House agreed to answer this to-day, it was understood that the hon. Member Sri K. P. Gopalan would be allowed to raise his point and that the Hon. the Leader of the House would give his reply in the end. When we were discussing this matter in your Chamber, Sir, the Hon. the Leader of the House did not raise this point at all. We were given to understand that the hon. Member Sri K. P. Gopalan would be allowed to raise his point and the Hon. the Leader of the House would give his reply.